

1. நிதிக்கூற்றுக்கள்

1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

கெக்கிராவ பிரதேச சபையின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் கூற்று, அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான விரிவான வருமானக் கூற்று, தேறிய சொத்துக்கள்/ உரிமை மூலதன மாற்றங்கள் கூற்று, காசுப்பாய்ச்சல் கூற்று மற்றும் முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகளுக்குரிய தகவல்களையும் உள்ளடக்கிய நிதிக்கூற்றுக்களுக்குரிய குறிப்புக்களுடன் கூடிய 2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் 1987 இன் 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் அதிகாரச்சட்டத்தின் 172(1) உப பிரிவு மற்றும் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 10(1) உப பிரிவுடனும் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளுக்கு இணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதும் எனது கருத்துரைகள் மற்றும் அவதானிப்புக்கள் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் குறிப்பிடப்பட்டிருந்த விடயங்களிலிருந்தான தாக்கத்தைத் தவிர்த்து நிதிக்கூற்றுக்கள் கெக்கிராவ பிரதேச சபையின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும் காசுப்பாய்ச்சலினையும் உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க உண்மையாகவும் நியாயமாகவும் பிரதிபலிக்கும் வகையில் நிதிக்கூற்றுக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் அடிப்படையில் எனது அபிப்பிராயம் முனைப்பழியுள்ளதாகப்படுகின்றது.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (இ.க.நி) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். இக் கணக்காய்வு நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள் எனது அறிக்கையில் நிதிக்கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் பந்தியில் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனது முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக் கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 நிதிக்கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும் அவ் ஆளுகைக்கு உட்பட்ட தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

இந்நிதிக்கூற்றுக்களை உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

பிரதேச சபையின் நிதி அறிக்கையிடல் செயன்முறை தொடர்பான பொறுப்பு, அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களினால் ஏற்கப்படும்.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 16(1) ஆம் உப பிரிவின் பிரகாரம் சபையின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு

அதன் அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

1.4 கணக்காய்வின் விடயப்பரப்பு (நிதிக்கூற்றுக்கள் கணக்காய்வு தொடர்பான கணக்காய்வாளரின் பொறுப்பு)

ஒட்டு மொத்தமாக நிதிக்கூற்றுக்கள், மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்டதாக நியாயமான உறுதிப்படுத்தலொன்றைப் பெற்றுக்கொள்வது மற்றும் எனது அபிப்பிராயம் உள்ளடக்கப்பட்ட கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை வழங்குவது எனது நோக்கமாகும். நியாயமான உறுதிப்படுத்தல் உயர் மட்டத்திலான உறுதிப்படுத்தலொன்றாக இருந்த போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வினை மேற்கொள்ளும் போது அது எப்போதும் பொருண்மையான தவறான கூற்றுக்களின் இல்லாமை என்பதன் உறுதிப்படுத்தலொன்றல்ல. மோசடி அல்லது தவறுகள் தனியாகவோ கூட்டாகவோ தாக்கமளிப்பதால் பொருண்மையான தவறான கூற்றுக்கள் இருக்க கூடியதாக இருப்பதுடன் இந்நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பயன்படுத்துவோரால் பொருளாதார தீர்மானங்கள் எடுக்கும் போது அது தொடர்பாக கருத்தில் கொள்ளப்படல் வேண்டும்.

துறைசார் வெளிப்படை மற்றும் தொழில்துறை பின்னணியுடன் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் என்னால் கணக்காய்வு செய்யப்பட்டன. மேலும்,

- மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களின் ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்று ஆபத்தின் இனங்காணும் போதும் மதிப்பீட்டின் போது சந்தர்ப்பத்திற்கு பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடுவதன் மூலம் மோசடிகள் அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய ஆபத்துகளை தவிர்த்துக் கொள்வதற்கும் போதுமான மற்றும் பொருத்தமான கணக்காய்வுச் சான்றுகளைப் பெற்றுக்கொள்ளல் எனது அபிப்பிராயத்திற்கு அடிப்படையாகும். பொருண்மையான பிறழ் கூற்றினால் எழும் தாக்கங்களினை விட மோசடிகளால் இடம்பெறும் தாக்கம் பாரியதாக இருப்பதுடன் தவறான கூட்டிணைவு, தவறான ஆவணங்களைத் தயாரித்தல், வேண்டுமென்றே விட்டுவிடுதல் அல்லது உள்ளக கட்டுப்பாட்டை தவிர்ப்புச் செய்தல் மோசடியொன்று ஏற்படுவதற்கு காரணமாகின்றது.
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக கணக்காய்வுடன் தொடர்புடைய உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக்கொள்வதற்காகவேயன்றி பிரதேச சபை உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.
- முகாமைத்துவத்தால் பின்பற்றப்பட்ட கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் பயன்படுத்திய கணக்கீட்டு மதிப்பீடுகள் மற்றும் தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் நியாயமாகவும் மதிப்பீடு செய்தல்.
- வெளிப்படுத்தல்கள் அடங்கலாக நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தல், கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் நியாயமான சமர்ப்பித்தலினை நிறைவேற்றுவதற்கு அடிப்படையாகக் காணப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிகழ்வுகளை நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளதா என்பதனை மதிப்பீடு செய்தல்.

இயலுமான வரையிலும் தேவையான எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பின்வருவனவற்றை பரீட்சிப்பதற்காக விடயப்பரப்பு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

- தகவல்கள் சமர்ப்பித்தல் தொடர்பாக பார்க்கும் போது பிரதேச சபையின் செயற்பாடுகள் தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யப்படக்கூடிய வகையில் அதன் ஒழுங்கமைப்பு, முறைமைகள், வழிகாட்டிக் கோவை, பதிவேடுகள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதியளவிலும் திட்டமிடப்பட்டுள்ளதா

எனவும் அதன் முறைமைகள், வழிகாட்டிக் கோவை, பதிவேடுகள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமாக பேணிச்செல்லப்படுகின்றதா எனவும்

- ஏதேனும் உரிய எழுத்துமூல சட்டத்திற்கோ அல்லது பிரதேச சபையின் நிர்வாக சபையினால் வழங்கப்பட்ட பொது அல்லது விசேட ஏற்பாடுகளுக்கு இணங்க மன்றம் செயற்படுகின்றதா எனவும்
- தனது அதிகாரங்கள், இலக்குகள் மற்றும் பணிகளுக்கு இணங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்
- வளங்கள் சிக்கனமாக, செயற்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் காலஎல்லைக்குள் மற்றும் உரிய சட்ட விதிகளுக்கு இணங்க பெறுகை செய்யப்பட்டுள்ளதாகவும்

1.5 ஏனைய சட்டத் தேவைப்பாடுகள் தொடர்பான அறிக்கை

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரசட்டத்தின் குறிப்பிடப்பட்ட தேவைகள் தொடர்பான விசேட ஏற்பாடுகள் உள்ளடங்கியுள்ளது.

(அ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு சட்டத்தின் 6(1)(ஈ)(iii) ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள தேவைப்பாடுகளின் பிரகாரம் பிரதேச சபையின் நிதிக் கூற்றுக்கள் முன்னைய ஆண்டுடன் இணங்குவதாக உள்ளது.

(ஆ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரசட்டத்தின் 6(1)(ஈ)(iv) ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்ட தேவைப்பாடுகளின் பிரகாரம் முன்னைய ஆண்டின் போது என்னால் மேற்கொள்ளப்பட்டிருந்த பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்பட்ட நிதிக் கூற்றுக்களில் உள்ளடங்கியுள்ளது.

1.6 நிதிக் கூற்றுக்கள் தயாரித்தல் தொடர்பான கணக்காய்வு அவதானிப்புக்கள்

1.6.1 கணக்கீட்டுக் குறைபாடுகள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
(அ) 2025 ஆம் ஆண்டின் போது செலுத்தப்பட்ட என்னும் மீளாய்வாண்டிற்குரிய கூட்டு மொத்தமான ரூபா 172,724 ஆன செலவினம் கடன் கொடுத்தோரில் கைவிடப்பட்டிருந்தது.	ஏற்றுக்கொள்கின்றோம்.	சரியான பெறுமதி கணக்கீடு செய்யப்படல் வேண்டும்.
(ஆ) குடா ரம்பேவ நாட்சந்தியில் கும்புக்வெவ ஊடாக வேரகல வரையான வீதியில் மதகு ஒன்று நிர்மாணிக்கும் செயற்திட்டத்தின் மூலதனமாக்கப்பட்ட பெறுமதி ரூபா 1,154,925 ஆக இருந்த போதிலும் அதன் பெறுமதி ரூபா 1,987,200 ஆக காண்பிக்கப்பட்டமையால் ரூபா 832,275 சொத்துக்கள் அதிகரித்துக் கணக்கீடு செய்யப்பட்டிருந்தது.	மேற்படி	மேற்படி
(இ) குடா ரம்பேவ நாட்சந்தியில் கும்புக்வெவ ஊடாக வேரகல வரையான வீதியில் மதகு ஒன்று நிர்மாணிக்கும் செயற்திட்டத்தில் மீளாய்வாண்டிற்குரிய கடன்பட்டோர் மற்றும் கடன்கொடுத்தோர் பெறுமதி முறையே ரூபா 115,162 ஆக இருந்த போதும் ரூபா 947,437 ஆக கணக்கீடு செய்யப்பட்டமையால் கடன்பட்டோர் மற்றும் கடன்கொடுத்தோர் ரூபா 832,275 இனால் அதிகரித்துக் காண்பிக்கப்பட்டிருந்தது.	மேற்படி	மேற்படி

(ஈ) கும்புக்க சிசில பூங்காவில் சம(ர்)ஹட் நிர்மாணிக்கும் செயற்திட்டத்தின் கடன் கொடுத்தோர் பெறுமதி ரூபா 509,360 ஆக இருந்த போதும் அப் பெறுமதி ரூபா 354,077 ஆக சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் கூற்றில் காண்பிக்கப்பட்டமையால் வேலைக் கடன் கொடுத்தோர் ரூபா 155,283 குறைத்துக் காண்பிக்கப்பட்டிருந்தது.	மேற்படி	மேற்படி
(உ) கும்புக்க சிசில பூங்காவில் சம(ர்)ஹட் நிர்மாணிக்கும் செயற்திட்டத்தின் மூலதனமாக்கப்பட்ட பெறுமதி ரூபா 1,552,818 ஆக இருந்த போதும் அப் பெறுமதி ரூபா 1,397,536 ஆக சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் கூற்றில் காண்பிக்கப்பட்டமையால் நிலையான சொத்துக்கள் ரூபா 155,282 குறைத்துக் காண்பிக்கப்பட்டிருந்தது.	ஏற்றுக்கொள்கின்றோம்.	சரியான பெறுமதி கணக்கீடு செய்யப்படல் வேண்டும்.
(ஊ) மீளாய்வாண்டின் நிலையான வைப்பு வட்டி வருமானம் ரூபா 4,033,780 ஆக இருந்த போதிலும் வட்டி வருமானம் ரூபா 4,090,107 ஆகக் கணக்கீடு செய்யப்பட்டதன் காரணமாக நிலையான வைப்பு வட்டி வருமானம் ரூபா 56,327 அதிகரித்துக் காண்பிக்கப்பட்டிருந்தது.	மேற்படி	மேற்படி

1.7 இணங்காமைகள்

1.7.1 சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவ தீர்மானங்களுடன் இணங்காமை

சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவவ தீர்மானங்களுடன் இணங்காமை சந்தர்ப்பங்கள் கீழே காண்பிக்கப்படுகின்றது.

சட்டங்கள், விதிகள், பிரமாணங்களுடனான தொடர்பு	இணங்காமைகள்	முகாமைத்துவத்தின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
(அ) 2016 திசெம்பர் 29 ஆம் திகதிய இலக்கம் 30/2016 என்ற அரச நிர்வாக சுற்றறிக்கையின் 3.1 ஆம் பந்தி	மீளாய்வாண்டின் போது சபைக்குச் சொந்தமான 06 வாகனங்கள் தொடர்பாக எரிபொருள் எரிவுப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருக்க வில்லை.	எரிபொருள் எரிவுப் பரிசோதனை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.	ஏற்பாடுகளின் பிரகாரம் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
(ஆ) 2020 ஒக்தோபர் 20 ஆந் திகதிய இலக்கம் 05/2020 என்ற திறைசேரி செயலாளரின் சொத்துக்கள் முகாமைத்துவச் சுற்றறிக்கையின் 02(அ) பந்தி மற்றும் 2020 ஆகஸ்ட் 28 ஆந் திகதிய இலக்கம் 01/2020 என்ற அரச நிதிச் சுற்றறிக்கை	பாவனையில் இருந்து அகற்றப்பட்டு 01 வருடத்திற்கும் 02 வருடங்களுக்கும் அண்ணளவான காலம் கடந்திருந்த போதிலும் 02 வாகனங்களையும் விற்றுத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.	எதிர் காலத்தில் விற்றுத் தீர்ப்பதற்கோ அல்லது பழுது பார்த்தல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கோ நடவடிக்கை எடுக்கப்படும்.	ஏற்பாடுகளின் பிரகாரம் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

2. நிதி மீளாய்வு

2.1 நிதி விளைவுகள்

சமர்ப்பிக்கப்பட்ட நிதிக் கூற்றுக்களின் பிரகாரம் 2024 திசம்பர் 31 ஆந் திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான சபையின் செலவினத்தை விஞ்சிய வருமானம் ரூபா 28,617,677 ஆக இருந்ததுடன் அதற்கு நேரொத்த முன்னைய ஆண்டின் செலவினத்தை விஞ்சிய வருமானம் ரூபா 19,793,491 ஆகும்.

2.2 வருமான நிர்வாகம்

2.2.1 மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம், சிட்டையிடப்பட்ட வருமானம், சேகரிக்கப்பட்ட வருமானம் மற்றும் நிலுவை வருமானம்

செயலாளரால் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்களின் பிரகாரம் மீளாய்வாண்டிற்கும், முன்னைய ஆண்டிற்கும் உரியதாக சமர்ப்பிக்கப்பட்ட மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம், சிட்டையிடப்பட்ட வருமானம், சேகரிக்கப்பட்ட வருமானம் மற்றும் நிலுவை வருமானம் தொடர்பான தகவல்கள் கீழே காண்பிக்கப்படுகின்றது.

	வருமானமான மூலம்	2024			2023			திசெம்பர் 31 இல் மொத்த நிலுவை	திசெம்பர் 31 இல் மொத்த நிலுவை
		மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம்	சிட்டையிடப்பட்ட வருமானம்	சேகரிக்கப்பட்ட வருமானம்	மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம்	சிட்டையிடப்பட்ட வருமானம்	சேகரிக்கப்பட்ட வருமானம்		
		ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா
i.	ஆதன வரியும் வரியும்	18,822,842	24,203,701	19,997,127	6,542,768	8,499,935	9,644,160	10,580,971	4,897,429
ii.	வாடகை	19,000,333	18,422,071	18,326,035	7,237,125	15,462,600	13,018,269	11,905,888	7,173,056
iii.	அனுமதிப்ப த்திரக் கட்டணம்	8,001,000	5,516,179	3,631,893	2,027,785	5,932,650	7,921,792	8,008,292	258,500
iv.	ஏனைய வருமானம்	46,138,000	43,856,101	76,172,062	16,903,876	37,287,000	51,605,675	7,932,587	49,508,307
		-----	-----	-----	-----	-----	-----	-----	-----
	மொத்தம்	91,962,175	91,998,052	118,127,117	32,711,554	67,182,185	82,189,896	38,427,738	61,837,292
		=====	=====	=====	=====	=====	=====	=====	=====

2.2.2 வருமான சேகரித்தலின் செயலாற்றல்

சபையின் வருமான சேகரித்தலின் செயலாற்றல் தொடர்பான அவதானிப்புகள் கீழே காண்பிக்கப்படுகின்றது.

	கணக்காய்வு அவதானிப்புகள்	சபையின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
(அ) ஆதனவரி			
(i)	மீளாய்வாண்டின் திசெம்பர் 31 இல் உள்ளவாறு காணப்பட்ட ரூபா 7,532,831 ஆன நிலுவை ஆதனவரியை அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வில்லை.	நிலுவை மீதியில் 51 சதவீதம் தற்போது அறவிடப்பட்டுள்ளது.	நிலுவை ஆதனவரியை அறவிடுவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
(ii)	84 ஆதன உரிமையாளரிடம் இருந்து 2024 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் காணப்பட்ட நிலுவை ஆதனவரி கட்டணம் மற்றும் ஆண்டில் சிட்டையிடல் என்ற இரண்டு கூட்டுத்தொகையில் எந்த ஒரு தொகையும் மீளாய்வாண்டின் இறுதி வரையிலும் அறவிடப்பட்டிருக்க வில்லை.	நிலுவைப் பணத்தை அறவிடுவதற்காக ஆதன உரிமையாளர்களுக்காக சிவப்பு அறிவித்தல் விநியோகிக்குமாறு உரிய விடயப் பொறுப்பு உத்தியோகத்தருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.	நிலுவை பணத்தை அறவிடுவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

(ஆ) வாடகை

- (i) 2023 ஆம் ஆண்டின் போது வியாபாரக் கொட்டைகளை வாடகைக்கு வழங்கியதால் மூன்று நபர்களிடம் இருந்து கூட்டு மொத்தமாக ரூபா 96,000 வாடகை வருமானம் கிடைக்க வேண்டி இருந்ததுடன் 2024 ஆம் ஆண்டின் போதும் அந்த நிலுவைத் தொகையில் எந்த ஒரு தொகையும் பெறப்பட்டிருக்கவில்லை.
- நிலுவைப் பணத்தை அறிவிடுவதற்காக சமரச சபைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
- நிலுவைப் பணத்தை அறிவிடுவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
- (ii) 2010 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரையான காலத்தில் 24 சொத்துக்களை வாடகைக்கு வழங்கியதற்குரிய ரூபா 2,531,409 தொகை மீளாய்வாண்டின் திசெம்பர் 31 ஆந் திகதி வரையிலும் அறவிடப்பட்டிருக்கவில்லை.
- நிலுவைப் பணத்தை அறிவிடுவதற்காக வாடகையாளர்களுக்கு வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
- சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுத்து நிலுவைப் பணத்தை அறிவிடுவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
- (iii) 2023 ஆம் ஆண்டின் போது ரூபா 114,000 தொகையில் வாடகைக்கு வழங்கப்பட்டிருந்த மண்டாட்டுக்கம கடல் மீன் தட்டிக் கடைகள் மீளாய்வாண்டின் போது கேள்வி கோரி வாடகைக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.
- ஆதனங்களை வாடகைக்கு வழங்குவதற்காக விண்ணப்பகாரர்கள் முன்வராமையினால் அந்த ஆதனங்களை வாடகைக்கு வழங்குவதற்கான சந்தர்ப்பம் கிடைத்திருக்கவில்லை.
- ஆதனங்களை வாடகைக்கு வழங்கி வருமானத்தை சேகரிப்பதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
- (iv) சபைக்குச் சொந்தமான வாகனங்கள் கடனடிப்படையில் 2021, 2023, 2024 ஆம் ஆண்டுகளின் போது வாடகைக்கு வழங்கியதன் காரணமாக மீளாய்வாண்டின் திசெம்பர் 31 இல் உள்ளவாறு ரூபா 1,962,414 அறவிட வேண்டியிருந்த போதிலும் அது தொடர்பாக தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வில்லை.
- நிலுவைப் பணத்தை அறிவிடுவதற்காக உள்ளூராட்சித் திணைக்களத்தின் விசாரணை சபை ஒன்று நியமிக்கப்பட்ட பின்னர் அந்த பரிசோதனை அறிக்கையின் பிரகாரம் நிலுவைப் பணத்தை அறிவிடுவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
- நிலுவைப் பணத்தை அறிவிடுவதற்கு மிகுதி நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
- (இ) அனுமதிப் பத்திரக் கட்டணம்
- ரூபா 1,821,785 ஆன சுற்றுலா அனுமதிப் பத்திரக் கட்டணம் மீளாய்வாண்டின் போது அறிவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.
- நிலுவை சுற்றுலா அனுமதிப் பத்திரக் கட்டணத்தை அறிவிடுவதற்காக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
- நிலுவைப் பணத்தை அறிவிடுவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
- (ஈ) ஏனைய வருமானம்
- 1952 இன் 06 ஆம் இலக்க உள்ளூராட்சி நிறுவனங்கள் (ஏற்றுக் கொள்ளப்பட்ட உபவிதிகள்) சட்டத்தின் முச்சக்கர வண்டி தரித்து வைத்தல் தொடர்பான உபவிதி சபையினால் ஏற்றுக் கொண்டு, அதிகாரப் பிரதேசத்தில் முச்சக்கர வண்டிகள் நிறுத்தி வைக்க வேண்டிய இடங்கள் மற்றும் ஒவ்வொரு இடத்தில் நிறுத்தி வைக்க வேண்டிய ஆகக் கூடிய முச்சக்கர வண்டிகளின்
- உள்ளூராட்சி அமர்வுகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் உபவிதிகள் சபையினால் ஏற்றுக் கொண்டு வர்த்தமானியில் பிரசுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
- உபவிதிகளை விதித்து வருமானத்தை சேகரிப்பதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

எண்ணிக்கைக்காக சபை முன்மொழிவு அங்கீகரிக்கப்பட்டதன் மூலம் தீர்மானம் எடுக்கப்பட்டு வர்த்தமானியின் மூலம் வெளியிடப்பட்டு சபை அதிகாரப் பிரதேசத்தில் முச்சக்கர வண்டிகள் நிறுத்தும் இடங்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளின் எண்ணிக்கை தொடர்பான ஆய்வு ஒன்று மேற்கொண்டு கட்டணம் அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.

3. செயற்பாட்டு மீளாய்வு

3.1 சட்டத்தினால் கையளிக்கப்பட்ட பணிகளை நிறைவேற்றுவதில்

பிரதேச சபைகள் சட்டத்தின் 3 ஆவது பிரிவின் கீழ் பொதுமக்கள் சுகாதாரம், பொது பயன்பாட்டுச் சேவைகள் மற்றும் பொது வீதிகள் தொடர்பான விடயங்களை முறைப்படுத்தல் மற்றும் நிர்வகித்தல், பொதுமக்களின் பொழுதுபோக்கு வசதிகள் மற்றும் நலன்புரி போன்ற சபையினால் நிறைவேற்ற வேண்டியிருந்த குறிக்கோள்களை நிறைவேற்றுவதில் தொடர்பாக அவதானிக்கப்பட்ட விடயங்கள் கீழே காண்பிக்கப்படுகின்றது.

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
உபவிதிகள் பிரதேச சபைகள் சட்டத்தின் 126 ஆம் பிரிவின் கீழ் 30 பிரதான விடயங்களை நிறைவேற்றுவதற்காக உபவிதிகள் விதிக்க வேண்டியிருந்த போதிலும் 2024 திசம்பர் 31 ஆம் திகதி வரையிலும் அந்த விடயங்களுக்காக உபவிதிகள் விதிக்கப்பட்டிருக்கவில்லை.	ஏற்றுக்கொள்கின்றோம்.	உபவிதிகளை விதித்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

3.2 முகாமைத்துவ செயற்திறனின்மைகள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
(அ) பிரதேச சபை பிரதான அலுவலக அதிகாரப் பிரதேசம் மற்றும் மடாட்டுகம், பலுகஸ்வெவ், மரதன்கடவல் உபஅலுவலக அதிகாரப் பிரதேசங்களில் நடைபாதை வியாபாரம், நடமாடும் வியாபாரம் மேற்கொள்ளுவதற்காக கட்டணம் அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்காமையினால் சபைக்கு கிடைக்க வேண்டிய கணிசமான வருமானம் இழக்கப்பட்டிருந்தது.	உப அலுவலகங்களின் வருமான கட்டுப்பாட்டாளருக்கு அறிவித்து கட்டணம் அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.	கட்டணத்தை அறவிட்டு வருமானத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
(ஆ) மரதன்கடவலயில் அமைந்துள்ள சபைக்குரிய கடைகள் மதிப்பீட்டுத் திணைக்களத்தில் முறையான மதிப்பீடு இன்றி மாதாந்தம் ரூபா 750 போன்ற சிறிய தொகையில் வாடகைக்கு வழங்கப்பட்டிருந்ததுடன் அந்த கடைகளைப் பழுது பார்ப்பதற்கும், இந்தக் கடைகள் நிர்மாணிக்கப்பட்ட இடத்தில் அமைந்துள்ள வாய்க்காலில் ஏற்பட்ட இடையூறு ஏற்படுத்துகின்ற கழிவுப் பொருட்களை அகற்றி	பழுது பார்த்தல் நடவடிக்கைகளை மேற்கொண்ட பின்னர் புதிய மதிப்பீட்டின் கீழ் கட்டணம் அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் கடைகளுக்கு அருகில் அமைந்துள்ள வாய்க்காலில் கமநல சேவை நிலையத்திற்கு உரிய வாய்காலாக	முறையான மதிப்பீட்டின் பிரகாரம் வாடகையை அறவிடுவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

காணப்படுகின்ற சுற்றாடல் இருந்தமையால் அந்த பிரச்சனைகளை தீர்த்து வைப்பதற்கும் நிறுவனத்திற்கு சபை மீளாய்வாண்டின் போது அறிவிப்பதற்கு நடவடிக்கை நடவடிக்கை எடுத்திருக்கவில்லை. எடுக்கப்பட்டுள்ளது.

3.3 சொத்துக்கள் முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளின் போது ரூபா 530,034 செலவில் பழுது பார்க்கப்பட்டிருந்த டெக்டர் வண்டி மீளாய்வாண்டின் திசெம்பர் 31 ஆந் திகதி வரையிலும் தொழில் நுட்பக் கோளாறின் காரணமாக ஓட்ட நிலையில் காணப்படவில்லை.	2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் பழுது பார்த்தல் இயந்திரப் பொறியியலாளரால் பரிசோதனை செய்து பரிந்துரை வழங்கப்பட்ட பின்னர் மாத்திரம் நிதி செலுத்தப்பட்டதுடன் டீசல் தாங்கியில் காணப்படுகின்ற கசிவை பழுது பார்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.	விரைவாக பழுது பார்த்து பயன்பாட்டிற்கு எடுத்தல் வேண்டும்.

4. கணக்களிப்பொறுப்பும் நல்லாளுகையும்

4.1 வருடாந்த செயல்நடவடிக்கைத் திட்டம்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
(அ) சபையினால் தயாரிக்கப்பட்ட செயல் நடவடிக்கைத் திட்டத்தில் மீளாய்வாண்டில் நிறைவேற்ற வேண்டிய 57 செயற்திட்டங்கள் காண்பிக்கப் பட்டிருந்த போதிலும் குறித்துரைத்த கால அட்டவணை ஒன்று காண்பிக்கப் பட்டிருக்கவில்லை.	தெரிவுசெய்யப்பட்ட சில செயற்திட்டங்களுக்காக கால அட்டவணையின் தேவையின் பிரகாரம் குறிப்பிடப்பட்டுள்ள செயற்திட்டம் ஆண்டில் எந்த சந்தர்ப்பத்தின் போது மேற்கொள்ளப்படும் என கூற முடியாதிருந்தமையால் அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.	செயல் நடவடிக்கைத் திட்டத்தில் ஆண்டில் நிறைவேற்ற வேண்டிய செயற்திட்டங்களுக்காக குறித்துரைத்த கால அட்டவணை காண்பித்து சரியாக தயாரிக்கப்படல் வேண்டும்.
(ஆ) வருடாந்த பாதீட்டில் காண்பிக்கப்பட்ட பெறுமதி ரூபா 18,475,000 ஆன 28 செயற்திட்டங்கள் மீளாய்வாண்டின் போது அமுல்படுத்தப்பட்டிருக்கவில்லை.	கருத்து தெரிவிக்கப்பட வில்லை.	திட்டமிடப்பட்ட செயற்திட்டங்கள் உரிய ஆண்டில் மேற்கொள்ளப்படல் வேண்டும்.